

Tamil Murli Quiz 21-06-2015

தமிழ் முரளி வினாடி-வினா

முரளியினை மறுமுறை நினைவு உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும்.

இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc

Q.1) சரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:

சுலபமாக நினைவு செய்வதற்கான வழி தன்னை _____ என்று நினைத்துக்கொள்வது .

- A. ☐ ஆத்மா
- B. ☐ நிராகாரி
- C. ☐ குதாயி கித்மத்தார்
- D. ☐ பரமாத்மாவின் வலது கரம்

Q.2) சரியான 2 (இரண்டு) விடைகளைத் தேர்வு செய்யவும்:

இந்தூர் ஜோனை சேர்ந்தவர்கள் என்ன கொண்டு வர வேண்டும் என பாபா கூறுகிறார்?

- A. ☐ பாபாவிற்கு பிடித்தமான நபர்களை
- B. ☐ சைதன்ய மைக்கை
- C. ☐ பாபாவின் சேவையை சதா செய்பவர்களை
- D. ☐ டிவி செட்டை

Q.3) சரியான விடையை தேர்வு செய்யவும்:

டிச்சர்கள் விஷேசமாக முயற்சி எந்த விஷயத்தில் செய்ய வேண்டும் என்று பாபா கூறுகிறார்?

- A. ☐ எண்ணத்தின் சோதனை
- B. ☐ எவ்வளவு நேரம் பாபாவை நினைவு செய்தேன்?
- C. ☐ வீணான எண்ணங்கள் எவ்வளவு செய்தேன்
- D. ☐ எத்தனை குழந்தைகளை உருவாக்கி இருக்கிறேன்?

Q.4) சரியா? தவறா?:

ஸ்தூல காரியங்கள் செய்தாலும் கூட இந்த உடலால் செய்யும் சேவையும் இறை சேவை தான்.

- A. ☐ சரி
- B. ☐ தவறு

Q.5) சரியான விடையை தேர்வு செய்யவும்:

சேவைக்கு தகுதியான குழந்தைகளிடம் _____ ஒருபோதும் இருக்கக்கூடாது.

- A. ☐ கர்வம்
- B. ☐ தேக அபிமானம்
- C. ☐ பெயர், புகழின் அடிமைத்தனம்
- D. ☐ வீணானவை

Q.6) சரியான விடையை தேர்வு செய்யவும்:

பொறுப்பாளர் ஆகியிருக்கும் குழந்தைகள் _____ இல்லை என்றால் சென்டரும் சரியாக நடக்காது.

- A. ☐ சுய நலமாற்றவர்களாக
- B. ☐ நன்கு படிப்பு சொல்லிக்கொடுக்கக் கூடியவர்களாக
- C. ☐ ஸ்ரீ மதத்தின் படி நடப்பவர்களாக
- D. ☐ சிக்கனமானவர்களாக

Q.7) சரியா? தவறா? :

இலை கூட அசைகிறது என்றால் அந்த இலையை அசைப்பவரும் தந்தை தான் என்று பக்தி மார்கத்தில் புரிந்து கொள்கிறார்கள். அந்த இலையை அசைப்பது தந்தை தான்.

- A. ☐ சரி
B. ☐ தவறு

Q.8) சரியான விடையை தேர்வு செய்யவும்:

உள்ளுணர்வு மூலமாக வாயு மண்டலத்தை சக்தி சாலியாக ஆக்குவது தான் _____ செய்யும் முயற்சி மற்றும் சேவை ஆகும்.

- A. ☐ இறுதி நேரத்தில்
B. ☐ சங்கமயுகத்தில்
C. ☐ உயர்ந்த பதவி அடைய
D. ☐ உலக ராஜ்ய பதவியை அடைய

Q.9) சரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:

உயர்ந்த முயற்சி மூலமாக இறுதி முடிவில் முதல் எண் பெறக்கூடிய _____ ஆகுக.

- A. ☐ ஐய் ஜம்ப் செய்பவர்
B. ☐ பறக்கும் பறவை
C. ☐ சதா வெற்றியாளர்
D. ☐ அதிகாரி ஆத்மா

Q.10) சரியா தவறா என்று குறிக்கவும் :

எப்படி வாய் மூலம் தரமற்ற உணவை அசுத்தமான உணவை அருந்த முடியாது. அதுபோலவே புத்தி மூலமாக வீணான எண்ணம் மற்றும் அசுத்த எண்ணம் என்ற உணவை அருந்த முடியாது.

- A. ☐ சரி
B. ☐ தவறு